கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு

GLOSSARY OF TECHNICAL TERMS OF GENERAL CHEMISTRY

கல்லூரித் தமிழ்க் குழு

மின்னாக்கம்

வள்ளுவர் வள்ளலார் வட்டம்

Abrasive = தேய்க்கும் பொருள்

Absorbents = உறிஞ்சல்

Absorbents = உட்கவரும் பொருள்

Absorption = உட்கவர்தல்

Acetate silk = அசிடேட்டு பட்டு

Acetate, amyl = அமைல் அசிடேட்டு

Acetate, ethyl = ஈதைல் அசிடேட்டு

Acetic acid = அசிட்டிக் அமிலம் அல்லது ஆசிட்

Acetone = அசிட்டோன்

Acetyl salicylic acid = ஆஸ்பிரின் (Asprin)

Acetylene = அசிட்டிலீன்

Acid, concentrated = வீரிய அமிலம்

Acid, dilute = நீரிய அமிலம்

Active charcoal = திறன்மிகு கரி

Adsorption = புறமுகக்கவர்தல்

Adsorption = முட்டை வெள்ளை ஆல்க்கஹால்

Adsorption = சாராயம் தனிச் சாராயம்

Adsorption = அட்சார்ப்ஷன்

After-effects = பின் விளைவுகள்

Agate = அகேட் பளிங்கு

Aging = நாட்படுதல்

Albumen = ஆல்புமின் புரதம்

Albumen = முட்டை வெள்ளை

Alcohol = சாராயம்

Alcohol, absolute = தனிச்சாராயம்

Alizarin = அலிசேரின் (சாய வகை)

Alkali = ஆல்க்கலி (காரம்)

Alkali, caustic = ஆல்க்கலிக் காரம்

Alkali, caustic = கடுங்காரம்

Alkali, mild = மென்காரம்

Alkaloids = ஆல்க்கலாய்டு

Alkathene = ஆல்க்கத்தீன்

Alkathene (polythene) = ஆல்க்கத்தீன் பிளாஸ்டிக்

Alloy = உலோகக்கலவை

Alum = படிகாரம்

Aluminates = அலுமினேட்டுகள்

Aluminium foil = அலுமினிய ரேக்கு

Amalgam = ரசக் கலவை

Ammonal = அம்மோனால்

Ammonia = அம்மோனியா

Ammoniacal = அம்மோனிய

Ammonium carbonate (Sal valatile) = அம்மோனியம் கார்பனேட்

Ammonium chloride = படிக உருவற்ற அமிலேஸ் அனீஸ்தட்டிக்ஸ்

Ammonium chloride = அம்மோனியக் க்ளோரைடு (நவாச்சாரம்)

Ammonium chloride = வலி நீக்கி

Ammonium nitrate = அம்மோனியம் நைட்ரேட்டு

Ammonium picrate = அம்மோனியம் பிக்க்ரேட்டு

Ammonium sulphate = அம்மோனியம் சல்ஃபேட்டு

Amorphous = படிக உருவற்ற

Amorphous = படிகமல்லாத

Amylase (diastase) = அமிலேஸ்

Anaesthetics = அனீஸ்தட்டிக்ஸ் (மயக்க மருந்துகள்

Anaesthetics = உணர்வகற்றி)

Anaesthetics, local = இட உணர்வற்றி

Anaesthetics, local = வலிநீக்கி

Analgesics = வலி குறைக்கும் மருந்துகள்

Analysis = பகுத்தல்

Analysis = பகுப்பு

Analysis qualitative = பண்பறி பகுப்பு

Analysis quantitative = அளவறி பகுப்பு

Aniline = அனிலீன்

Annealing = ஆற்றிப் பதமாக்கல்

Annealing = ஆற்றுதல்

Anthracene = ஆந்த்ரசீன்

Anti malarial = மலேரிய முரணி

Antibiotics = ஆண்ட்டிபையாட்டிக்ஸ்

Antibiotics = கிருமி முரணிகள்

Antibiotics = பாக்டீரியப் பகை

Antibody = எதிர்ப் பொருள் [நோயெதிர்க்க உடலில் விளையும் பொருள்)

Antidote = மாற்று மருந்து

Antifebrin = காய்ச்சல் முரணி

Antimony sulphide = ஆண்ட்டிமொனி சல்ஃபைடு (மனோசிலை)

Antipyretics = காய்ச்சல் முரணி

Antiseptics = ஆண்ட்டி செப்ட்டிக்குகள்

Antiseptics = நச்சுக்கொல்லி

Antiseptics = நச்சு முறி

Antitoxin = ஆண்ட்டிட்டாக்சின்

Antitoxin = நச்சு எதிரி

Aroma = மணம்

Aromatic chemistry = வாசனைப் பகுதி ரசாயனம்

Aromatic compounds = அரோமேட்டிக் கூட்டுப் பொருள்கள்

Asbestos = கல் நார் (அஸ்பெஸ்ட்டாஸ்)

Ascorbic acid = அஸ்க்கார்பிக் அமிலம் (வைட்டமின்-G)

Asphalt = அஸ்ஃபால்ட்டு

Asphalt = நிலக்கீல்

Astringent = துவர்ப்புள்ள

Atabrin = அட்டேப்ரின்

Aureomycin = ஆரியோமைசின்

Auxochrome = வண்ணத்துணை

Auxochrome = ஆக்சோக்ரோம்

Azo-dyes = அசோ சாயங்கள் (நைட்ரஜன் தொடர் புள்ள சாயங்கள்)

Bagasse = கரும்புச் சக்கை

Bakelite = பேக்லைட்டு (பிளாஸ்ட்டிக் வகை)

Baking soda = சமையல் சோடா (சோடா மாவு)

Baking soda = (அப்பச் சோடா)

Ballistic missile = ஏவு கணை

Barium sulphate = பேரியம் சல்ஃபேட்டு

Beet = பீட் கிழங்கு

Beet sugar = பீட் சர்க்கரை

Bellows = துருத்தி

Benzedrine = பென்சிட்ரீன்

Benzene = பென்சீன்

Benzoic acid = பென்சாயிக் அமிலம்

Bicarbonates = பைக்கார்பொ னேட்டுகள்

Biochemistry = உயிர்ப் பொருள் ரசாயனம்)

Biochemistry = உயிர்வேதி நூல்

Bisulphites = பைசல்ஃபைட்டுகள்

Bitumen = பெட்ரோலிய வண்டல்

Bitumen = பிட்டுமின்

Bituminous coal = (புகை மலிநிலக்கரி)

Bituminous coal = பிட்டுமினஸ் கரி

Bleaching powder = சலவைச் சுண்ணாம்பு

Blue vitreol = மயில் துத்தம்

Bond (joint) = (இணைப்பு)

Bond (joint) = பிணைப்பு

Bone black = எலும்பு கரி

Booster explosive = ஊக்கு வெடி

Borax = வெண்காரம்

Borax = போரேக்ஸ்

Boric acid = போரிக் அமிலம்

Boric acid = போரிக் தூள்

Borneol = பச்சைக் கர்ப்பூரம்

Borneol = போர்னியால்

Brass Brittle = பித்தளை நொறுங்கதக்க

Bromine Bronze By-product = ப்ரோமின்–வெண்கலம் துணைப்பொருள்

Caffeine = கே.ஃ.பீன் (காப்பி நஞ்சு)

Calcium carbide = கேல்ஷியம் க்கார்பைடு (சுண்ணாம்புக் க்கார்பைடு)

Calcium cyanamide = கேல்ஷியம் சயனமைடு (சுண்ணாம்பு சயனமைடு)

Calcium phosphate = கேல்ஷியம் – ஃபாஸ்ஃபேட்டு

Calcium phosphate = சுண்ணாம்பு ஃபாஸ்ஃபேட்டு

Calendering = உருட்டி மினுக்கூட்டுதல்

Calendering = மினுக்கூட்டுதல்

Calomel (mercurous chloride) = கலோமல்

Calomel (mercurous chloride) = பூரம்

Calorie = கலோரி

Canning = டப்பாவில் அடைத்தல்

Capillary = நுண்குழாய்

Caramel' = கரிந்த சக்கரை

Carbohydrates = கார்போ ஹைட்ரேட்டுகள்

Carbon black = கரிக் கறுப்பு

Carbon black = கரி நுண்துகள்

Carbon Carbonates = கார்பனேட்டுகள்

Carbon compounds = கரிம கூட்டுப்பொருள்கள்

Carbon dioxide = கார்பன் டையாக்ஸைடு

Carbon dioxide = கரியமில வாயு

Carbon disulphide = கார்பன் டைசல்ஃபைடு

Carbon monoxide = கார்பன் மோனாக்சைடு

Carbon tetrachloride = மாவுப் பொருள் க்கார்பாலிக் அமிலம் மிகுவிக்கும் வினை; (ஊக்குவினை)

Carbon tetrachloride = கார்பன் ட்டெட்ராக்க்ளோரைடு

Carbon tetrachloride = கார்போ ஹைட்ரேட்டுகள்

Cartilage = குறுத்தெலும்பு

Casein = பால்–புரதம்

Casein = க்கேசீன்

Cast iron = வார்ப்பிரும்பு

Castor oil = ஆயணக்கெண்ணெய்

Catalysis = மிகுவிக்கும் வினை (ஊக்குவினை)

Catalysis, induced = தூண்டு மிகைவி

Catalysis, induced = தூண்டு ஊக்கம்

Catalyst = வேகம் மாற்றி

Catalyst = தளர்கிளர்

Catalyst = மிகைவி

Catalyst = ஊக்கி

Catalyst, negative = தளர் மிகைவி

Catalyst, negative = தளர் ஊக்கி

Catalyst, positive = கிளர் மிகைவி

Catalyst, positive = கிளர் ஊக்கி

Catbolic acid = க்கார்பாலிக் அமிலம்

Caustic potash = க்காஸ்டிக்ப் பொட்டாஷ் (பொட்டாஷ் காரம்)

Caustic soda = க்காஸ்டிக் சோடா (சோடாக் காரம்)

Cellophane = செல்லோஃபேன்

Cellular = நுண் ணறைகளாலர்க்கப்பட்ட

Cellular = சிற்றறைகள் கொண்

Celluloid = செல்லுலாயிடு

Cellulose = செல்லுலோஸ் (நார்ப் பொருள்)

Cellulose acetate = செல்லுலோஸ் அசிட்டேட்டு

Cellulose nitrate = செல்லுலோஸ் நைட்ட்ரேட்டு

Ceramics = பீங்கான் சாமான்கள்

Chain reaction = தொடர் இயக்கம்

Chalk = சாக் (சுண்ணாம்)

Chalk, french = சீமைச் சுண்ணாம்பு

Cheese = பாலடைக்கட்டி

Chemical change = ரசாயன மாற்றம் (வேதி மாற்றம்)

Chemical change = இயைபு மாற்றம்

Chemical engineering (Chemiral technology) = வேதித் தொழில் (நுட்பக் கலை)

Chemicals, fine = அரிய ரசாயனப் பொருள்கள்

Chemicals, heavy = தொழிலியல் ரசாயனப் பொருள்கள்

Chemistry = இயைபு நூல்

Chemistry = ரசாய இயல்

Chemistry = வேதிநூல்

Chemistry, (macro) = பேரியல்

Chemistry, (macro) = ரசாயனம்

Chemistry, Industrial = தொழில்முறை ரசாயனம்

Chemistry, inorganic = கனிம (ப்பொருள்) ரசாயனம்

Chemistry, inorganic = தாது(ப்பொருள்) ரசாயனம்

Chemistry, micro = நுண்ணியல் ரசாயனம்

Chemistry, organic = உடற்பொருள் ரசாயனம்

Chemistry, organic = கரிம(ப்பொருள்)

Chemistry, organic = ரசாயனம்

Chemistry, semi-micro = சிற்றியல் ரசாயனம்

Chemo therapy = (ரசாயனச் சிகிச்சை)

Chemo therapy = ரசாயன மருத்தியல்

Chemurgy = பாழ்–பயனியல் [பாழ்பொருளைப் பயனாக்கும் கலை)

Chlorides = க்க்குளோரைடுகள்

Chloroform = குளோரோ.ஃபார்ம் [ஒரு மயக்க மருந்து)

Chloromycetin = க்க்ளோரோமைசிட்டின்

Chlorophyll = க்க்ளோரோ.ஃபில்

Chlorophyll = பச்சையம்

Chromatograph = க்க்ரோமட்டோக்ரா.ஃப்

Chromatograph = (நிற படாம்)

Chromatograph = நிறப்படை

Chromatography = நிறப்படை முறைப் பிரிவினை (நிறச்சாரல் (முறைப்) பிரிவினை)

Chromatography = க்க்ரோமட்டோக்ரா.ஃபி

Chrome green = க்க்ரோம் பச்சை

Chrome yellow = க்க்ரோம் மஞ்சள்

Chromium plating = குரோமிய முலாம்

Chromophore = க்க்ரோமோஃபோர்

Chromophore = வண்ண மூலம்

Chromophore = நிற முதல்

Citric acid = சிட்ரிக்க் அமிலம்

Citric acid = எலுமிச்சைக் காடி

Civet = புனுகு

Cleavage (parting) = பக்குப்பிளப்பு

Clinker = நீறு

Coagulation = தோய்தல்

Coagulation = உறைதல்

Coal bituminous = புகைமலி நிலக்கரி

Coal bituminous = பிட்டுமினஸ் கரி

Coal tar = நிலக்கரித் தார்

Coal, anthracite = அனல்மிகு நிலக்கரி

Coal, anthracite = (ஆந்த்ரசைட் கரி)

Coal, anthracite = வன்கரி

Coal, gas = நிலக்கரி வாயு

Coal, Lignite = பழுப்பு நிலக்கரி

Coal, peat = மென் கரி முற்றா கரி

Cocoa butter = கோக்கோ வெண்ணெய்

Cohesion) = நெருக்கப் பிணைவு

Cohesion) = அண்மைப் பிணைவு

Coke = சுட்ட நிலக்கரி

Coke = கல்-கரி

Coke = க்கோக்

Cold process = தட்பச் செய்ம்முறை

Cold storage = குளிர்முறைப் பாதுகாப்பு

Collodion = க்கொலோடியன்

Colloidal = கூழ் நிலையான

Colouring materials (Pigments) = நிறந்தருப் பொருள்கள்

Colouring materials (Pigments) = நிறப்பொருள்கள்

Combination = கூடுகை

Combustible = எரியக்கூடிய எரிதகு

Component = உறு பொருள்

Component = உறுப்பு

Composition = சேர்க்கை வீதம்

Compost manure = கழிவு உரங்கள்

Compound = கூட்டுப்பொருள்

Compression = அழுத்தல்

Concentration = செறிவாக்கல்

Concrete = கான்க்ரீட்டு

Condensed milk = இறுகிய பால்

Condenser = குளிர் கலம்

Conductor = கடத்தும் பொருள்

Conductor non = கடத்தாப் பொருள்

Conservation = பாதுகாப்பு

Contrivance = உபாயம்

Copper = செம்பு

Copper sulphate = செம்பு சல்ஃபேட்டு

Copper sulphate = மயில் துத்தம்

Coral = பவளம்

Cordite = க்கார்டைட்டு

Core = உள்ளகம்

Cork (pith) = கார்க்கு (நெட்டி)

Corrosion = அரிமானம்

Corrosive sublimate (Mercuric chloride) = மெர்க்குரிக் குளோரைடு

Cosmetic = அழகுப்பொருள்

Cracking (Petroleum) = வெப்பச் சிதறல் வெப்பச்சிதைவு

Cream of Tartar(pot.hydrogen tartrate) = ட்டார்ட்டார் உப்பு

Cresols = க்க்ரீ சால்கள்

Crucible = முசை

Crude oil = பண்படாத எண்ணெய்

Crude oil = கச்சா எண்ணெய்

Crude oil = குரூட் ஆயில்

Cryolite = க்க்கரையோலைட்

Crystal = படிகம்

Crystal = சில்லு

Crystalline = படிக வடிவுள்ள

Crystalline = சில்லு வடிவான

Crystallography = படிக இயல்

Cumbustion = எரிதல்

Cuprammonium silk = தாமிர-அம்மோனியப்பட்டு

Cytology = அதன் உட்பொருள் பற்றிய இயல்]

Cytology = உயிரணுவியல்

Cytology = சைட்டாலஜி

Cytology = [செல்

D. D. T. = ட்டி

D. D. T. = டி

D. D. T. = டி

Decantation = இறுத்தல்

Decolourising = நிறம் நீக்கல்

Decomposition = சிதைவு

Decompression = அழுத்தத் தளர்வு

Decompression = அழுத்த நீக்கல்

Dehydration = நீர் நீக்கம்

Deliquescence = நீர்த்தல்

Denatured spirit = இயல் அழித்த ஸ்பிரிட்

Denatured spirit = குடி

Dense = அடர்ந்த

Deodorant = நாற்றம் மாற்றி

Deodorant = நாற்ற மாற்று

Deposit = படிவு

Destructive distillation = சிதைத்து வடித்தல்

Detergents = டிடர்ஜெண்டுகள் (மாசு போக்கிகள்)

Detonator = டிட்டொனேட்டர் (தூண்டு வெடி)

Developer = (உருத் துலக்கி) டெக்ஸ்ட்ரின்

Developer = டெவலப்பர்

Dextrin = டெக்ஸ்ட்ட்ரின்

Dextrin = (ஒட்டு மாவு)

Dextrose (glucose) = டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளுக்கோஸ்)

Diagram = விளக்கப் படம்

Diastase (Amylase) = டையாஸ்ட்டேஸ்

Diffusion = (ஆவி) பரவி விரவுதல்

Diffusion = விரவுதல்

Diluent = செறிவு குறைப்பது

Disaccharides = இரட்டை சேக்கரைடுகள்

Disaccharides = டைசேக்கரைடுகள்

Disinfectant = தொற்றுநீக்கி

Disintegration = தூளாக்கல்

Dispersion = சிதறுதல்

Dissipation = கலைதல் (ஆவி)

Dissociation = பிரிகை

Distillation = ஆவியாக்கி வடித்தல்

Distillation = வாலையில் வடித்தல்

Distillation fractional = வடித்துப் பிரித்தல்

Distillery = வடி சாலை

Driers = உலர்த்திகள்

Dropping funnel = சொட்டும் புனல்

Dry ice (Solid carbon dioxide) = உலர்பனி

Drying oils = உலரும் எண்ணெய்கள்

Ductile = கம்பியாக இழுக்கத்தக்க

Dyes ,Dye-stuffs = சாயப் பொருள்கள்

Dyes, basic = காரச் சாயங்கள்

Dyes, direct = நேரிடைச் சாயங்கள்

Dyes, ingrain = உள்ளூறு சாயங்கள்

Dyes, mordant = சார்பிடைச் சாயங்கள்

Dyes, vat = தோய் சாயங்கள்

Dynamite = டைனமைட்டு

Ebonite = எபொனைட்டு (கெட்டியாக்கிய ரப்பர்)

Effiorescence = நீறுபடிந்த

Egg-Powder = முட்டை மாவு

Elasticity = மீள் திறன் (நிலைமீட்புத் தன்மை)

Electro-chemistry = மின்னியல் ரசாயனம்

Electrolysis = மின் பகுப்பு

Electrolyte = மின்பகு பொருள்

Electron = எலெக்ட்ரான் (மின்னணு)

Electron microscope = எலெக்ரான் நுண் பெருக்கி

Electron microscope = மின்–நுண் பெருக்கி

Electron microscope = மைக்ரோஸ்கோப்பு

Electron microscope = எலெக்ட்ரான்

Electronic = மின்னியல்

Electroplating = மின் முலாம்

Electro-therapy = மின் மருத்துவம்

Electro-therapy = மின் சிகிச்சை

Element = தனிப்பொருள்

Element = தனிமம்

Emulsifying agent = குழம்பாக்கும் பொருள்

Emulsion = குழம்பு

Emulsion = எமல்ஷன்

Enamel = எனாமல்

Endemic (disease) = கிடைத் தொற்று நோய்

Energy = ஆற்றல்

Enzyme = என்சைம்

Epidemic = கொள்ளை நோய் [பெருவாரி நோய்]

Epsom salt = எப்சம் உப்பு

Epsom salt = பேதி உப்பு

Equation = சமன்பாடு

Essence = மணச் சாரம்

Essential oil = சத்தெண்ணெய்

Ester = எஸ்ட்டர்

Etching = அரித்தெடுத்தல்

Ether = ஈதர்

Ethyl acetate = ஈதைல் அசிடேட்

Ethyl acetate alcohol = ஈதைல் சாராயம்

Ethyl acetate alcohol = நற்சாராயம்

Ethylene = எதிலீன்

Explosive, high = அதிர் வெடி

Explosive, high = பெரு வெடி

Explosives = வெடி மருந்துகள்

Extraction = சாரம் எடுத்தல்

Fast dye = கெட்டிச் சாயம்

Felspar = ஃபெல்ஸ்ப்பார்

Ferment (enzyme) = புளிப்பம்

Ferment (enzyme) = என்சைம்

Fermentation = புளிப்பேறுதல்

Fertilizers = உரங்கள்

Fertilizers nitrogenous = நைட்ரஸன் (தொடர் புள்ள) உரங்கள்

Fertilizers organic = உயிர்க்கழிவு உரங்கள்

Fertilizers phosphatic = ஃபாஸ்ஃபேட் உரங்கள்

Fibre glass = நார்க் கண்ணாடி

Filament = இழை

Filler = நிரப்பும் பொரோள்

Filter = வடிக்கட்டி

Fire brick = சூளைக் கல்

Fire clay = சூளைக் களிமண்

Fire-extinguisher = தீயணைக்கும் கருவி

Fire-proofing = எரி தடுப்பு

Fish Powder = மீன் மாவு

Fission bomb = அணுப்பிளவைக் குண்டு

Flash-point = எரிநிலை

Flavouring essence = சுவை மணச் சத்து

Flint = ஃப்ளிண்ட்ட்

Flint = சக்கிமுக்கி

Flint glass = ஃப்ளிண்ட்ட் கண்ணாடி

Floatation = மிதக்கவிட்டுப் பிரித்தல் நுரைவழிப் பிரித்தல் பாய்பொருள்

Floatation = இளக்கி தாள் ரேக்கு இடுக்கி ஃபார்மலின்

Floatation = ஒளிர் உருகு துணை

Floatation froth = நுரைவழிப் பிரித்தல்

Flocculation = திரண்டு படிதல்

Fluid = பாய்பொருள்

Fluoresce = ஒளிர்

Flux = உருகுதுணை

Flux = இளக்கி

Foil = தாள் ரேக்கு

Forceps = இடுக்கி

Formaline (Formalichyde,) = ஃபார்மலின்

Formula = வாய்ப்பாடு

Fossil = ஃபாசில் (பழம் பதிவு)

Freezing mixture = உறை கலவை

Freezing point = உறை நிலை

Frequency = அலைவெண்

Fructose = எரிபொருள் வாயு எரிபொருள்

Fructose = பழச் சர்க்கரை

Fructose = ஃப்ரக்டோஸ்

Fuel = எரிபொருள்

Fuel gaseous = வாயு எரிபொருள்

Fuel liquid = நீரி திரவ

Fuel solid. = திட

Fumigant = புகைதரு பொருள்

Fungicide = பூஞ்சைக் கொல்லிகள்

Fungus = பூஞ்சை

Fungus = காளான்

Furnace = உலை

Fuse = உருகு கம்பி

Fuse = ஃப்யூஸ்

Fusion = சேர்க்கை

Fusion = இளகல்

Fusion bomb = அணுச்சேர்க்கைக் குண்டு

Gadget = சிறு கருவி

Galvanized iron = நாகம் பூசிய இரும்பு

Galvanometer = கேல்வனா மீட்டர்

Galvanometer = மின் ஓட்ட மானி

Gammaxene = காமெக்சேன்

Gas = வாயு

Gas discharge lamp = ஆவி விளக்கு

Gasoline = (கேசலின்)

Gasoline = பெட்ரோல்

Gasoline aviation = விமானப் பெட்ரோல்

Gel = ஜெல்

Gel = கூழ்

Gelatin = ஜிலட்டின் (ஊன் பசை)

Geology = நில உட்கூற்றியல்

Geology = நில அமைப்பியல்

Geometric shape = ஜாமெட்ட்ரிக் வடிவம் (சீரான வடிவம்)

Geometric shape = ஜியோமிதி வடிவம்

German silver = ஜெர்மன் சில்வர்

Geyser = வெந்நீர் ஊற்று

Glass wool = கண்ணாடி மஞ்சி

Glazing = மெருகிடல்

Glucose = குளுக்கோஸ்

Gluten = மாப்புரதம்

Glycerides = கிளிசரைடுகள்

Glycerin = கிளிசரின்

Granite = கருங்கல்

Graphite = கிரா∴பைட் கரி

Graphite = பென்சில் கரி

Green manure = பசுந்தாள் உரம்

Grinding wheel = சாணைச் சக்கரம்

Grinding wheel stone. = சாணைக் கல்

Ground glass = தேய்த்த கண்ணாடி

Gum = கோந்து

Gum benzoin = சாம்பிராணி

Gun cotton = வெடி பஞ்சு

Gun Powder = வெடி மருந்து

Gypsum = (சுண்ணாம்பு சல்ஃபேட்)

Gypsum = ஜிப்சம்

Hard Glass (potash glass) = வன் கண்ணாடி

Hardwater temporary = மாறு வன்னீர்

Hardwater, Permanent = நிலை வன்னீர்

Hardwater, Permanent = வன்னீர்

Heavy chemicals = தொழிலியல் ரசாயனப் பொருள்கள்

Helium = ஹீலியம்

Heterogeneous = பலபடித்தான

Homogeneous = ஒருபடித்தான

Homogenizer = ஒருபடித்தாக்கி (எமல்ஷ னில்)

Hot-process = வெப்பச் செய்ம்முறை

Humidity = ஈரப் பதன்

Humus = மட்கு (ப் பொருள்)

Humus = மட்கிய கூளம்

Hydraulic = திரவத்தாலியங்கும்

Hydraulic = நீரியால் இயங்கும்

Hydrocarbons = ஹைட்ரோக்கார்பன்கள்

Hydrochloric acid = ஹைட்ரோ க்க்ளோரிக் அமிலம்

Hydrogen Peroxide = ஹைட்ரஜன் ப்பராக்சைடு

Hydrogen sulphide = ஹைட்ரஜன் சல்ஃபைடு

Hydrogen(water gas) = ஹைட்ரஜன் (நீர் வாயு)

Hydrogenation = ஹைட்ரஜன் ஏற்றுதல்

Hydrometer = ஹைட்ராமீட்டர்

Hydrometer = (நீரி அளவி)

Hydrometer = திரவமானி

Hydrose = ஹைட்ரோஸ்

Hygroscopic = நைப்புள்ள (நமத்துப் போகக்கூடிய)

Identical = ஒரு தன்மைத்தான

Igneous rocks = தழற் பாறைகள்

Ignition = எரிபற்றுதல்

Ignition temperature = எரிபற்று வெப்ப நிலை

Immunity = பாதிப்பு இன்மை

Immunity = தடுப்பாற்றல்

Impregnation = உள்ளூட்டல்

Incubation = (நோய்) உட்கிடை காலம்

Incubation = நோய் கனி காலம்

Indigo = அவுரி நோலம்

Induction = தூண்டல்

Induction furnace = தூண்டுமின் உலை

Industrial alcohol = தொழிலியல் சாராயம்

Inert gas = மந்த வாயு

Inert gas = மடி வாயு

Infra-red rays = (சிவப்புக்கு இப்பாலைக் காணொணாக் கதிர்கள்

Infra-red rays = கீழ்ச் சிவப்புக் கதிர்கள்

Infra-red rays = இன்ஃப்ரா ரெட் கதிர்கள்

Inhaler = முகரி

Inhibitor = தடைபொருள்

Insecticides = பூச்சி கொல்லி மருந்துகள்

Insecticides = பூச்சி கொல்லிகள்

Intensity = கடுமை

Inversion = தலைகீழ் மாற்றம்

Invertase. (maltase) = இன்வர்ட்டேஸ்

Iodoform = ஐயடோஃபார்ம்

Ion = மின்னேறிய துகள்

Ion = அயான்

Ion = அயனி

Iridiscene = பன்னிறங்காட்டல்

Iron, pig = வார்ப்பிரும்பு

Iron, soft iron, wrought = தேனிரும்பு

Isomorphous = ஒத்த வடிவுடைய

Isotopes = ஓரகத் தனிமங்கள்

Isotopes = ஐஸோட்டோப்புகள்

Jena glass = ஜீனாக் கண்ணாடி

Jena glass = சீனிக் கண்ணாடி

Jet-tube = கூர்நுனிக் குழாய்

Kaolin = வெண் களிமண்

Laboratory = சோதனைக் கூடம்

Lac = அரக்கு

Lacquer = மெருகு வர்ணம்

Lactic acid = லேக்ட்டிக் அமிலம்

Lactic acid = (பால் காடி)

Lactose (Millk sugar) = பாற் சர்க்கரை

Lactose (Millk sugar) = லேக்ட்டோஸ்

Lamp black = புகைக் கரி

Laughing gas = லெட் அசைடு ஈயமஞ்சள்

Laughing gas = நைட்ட்ரஸ் ஆக்சைடு

Laughing gas = சிரிவாயு ஈய அசைடு

Lead azide = ஈய அசைடு

Lead chromate (Chrome yellow) = ஈய மஞ்சள்

Lead glass = ஈயக் கண்ணாடி

Lead oxide = காரீய ஆக்க்ஸைடு (ஈயச் செந்தூரம்)

Lead oxide = (செந்தாளகம்)

Lead tetraethyl = ஈய ட்டெட்ட்ரா ஈதைல்

Leakage = கசிவு

Lichen = லைக்கன் பூண்டு

Lignin = மரப்பொருள்

Lignin = லிக்னின்

Lime kiln = சுண்ணாம்புக் காளவாய்

Lime, milk of = சுண்ணாம்புக் குழம்பு

Lime, quick = சுட்ட சுண்ணாம்பு

Lime, slaked = நீற்ற சுண்ணாம்பு

Limestone = சுண்ணாம்புக் கல்

Linear = நீள வாட்டான

Linseed oil = ஆளிவிதை எண்ணெய்

Liquid air = திரவ வளி

Liquid air = நீரி வளி

Litharge = ஈய ஆக்சைடு

Litharge = லித்தார்ஸ்

Litmuss = லிட்மஸ் (நிறப்பொருள்)

Logwood = செம்மரம்

Longitudinal section = நீள்வெட்டுத் தோற்றம்

Longitudinal section = நெடுவெட்டுத் தோற்றம்

Lubricating oils = வழுக்கு எண்ணெய்கள்

Lubrication = எண்ணெயிடல்

Luminescence = அவிரொளி

Lunar caustic (Silver Nitrate) = (வெள்ளி நைட்ட்ரேட்டு)

Lunar caustic (Silver Nitrate) = வெள்ளி உப்பு

Lye = கடுங்காரக் கரைசல்

Lye, spent = காரம் செத்த கரைசல்

M. & B. 693 = எம்&பி

Madder = (ஒரு வகைச்)சாய வேர்

Madder = மேடர்

Magnesium = மெக்னீஷியம்

Malleable = தகடாக்கத்தக்க

Malnutrition = ஊட்டக்குறைவு

Malt = மால்ட்

Malt = மாவு

Maltase (Invettase) = மால்ட்டேஸ்

Maltose = மேப்பிள் சர்க்கரை

Maltose = மாச்சர்க்கரை

Maltose = மால்ட்டேஸ்

Maltose = மால்ட்டோஸ்

Maple sugar = மேப்பிள் ர்க்கரை

Measuring jar = அளவு ஜாடி

Medium = இடைநிலைப் பொருள்

Melamine formaldehyde plastics = மீலமீன் ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள்

Melanin = மெலனின் (நிறப்பொருள்)

Melting point = உருகுநிலை

Menthol = புதினாச் சத்து

Menthol = மெந்த்தால்

Mercerising = மெர்சிரைஸ் செய்தல்

Mercuric chloride = மெர்க்கியூரிக் குளோரைடு வீரம்

Mercuric fulminate = ரசஃபல்மினேட்டு

Mercuric sulphide = மெர்க்கியூரிக் சல்ஃபைடு

Mercuric sulphide = (ஜாதி லிங்கம்)

Mercurous chloride = மெர்க்கியூரஸ் குளோரைடு

Mercurous chloride = பூரம்

Mercury = பாதரசம்

Meshes = வலைக் கண்கள்

Metallurgy = உலோகத் தொழில்

Metallurgy = உலோகவியல்

Metamorphic rocks = மாறிய பாறைகள்

Meteorite = விண்கல்

Meteorology = வானிலை ஆராய்ச்சி

Methane = மீதேன்

Methanol (Methyl alcohol; wood spirit) = மரச்சாராயம்

Methanol (Methyl alcohol; wood spirit) = மீதேனால்

Methyl alcohol(wood spirit) = மீதைல் சாராயம் (மரச் சாராயம்)

Mica = அபிரகம்

Mica = மைக்கா

Milk powder = பால் பவுடர்

Milk powder = பால் தூள்

Milk products = பொற் பொருள்கள்

Milk, skimmed = வெண்ணெய் எடுத்த பால்

Mineral colours = தாதுச் சாயங்கள் (கனிம)

Mineral salts = தாது உப்புகள்

Minerals = கனிப் பொருள்கள்

Minerology = கனிம இயல்

Mixture (Compound) = கலப்பு (கூட்டுப் பொருள்)

Mobile = மூலக்கூறு ஒற்றைச் சேக்கரைடு

Mobile = நகரும் கழிவுப் பாகு கூட்டணு

Mobile = புடைபெயர்

Mobile = இயங்கு

Molasses = கழிவுப் பாகு

Molecule = மூலக்கூறு

Molecule = கூட்டணு

Monosaccharide = ஒற்றைச் சேக்கரைடு

Monosodium glutamate = சோடிய குளூட்டமேட்

Mordant = நிறம் பற்றி

Morphine = மார்ஃபின் (அபின் சத்து)

Morphology = உருவ இயல்

Moth balls (Napthalene) = பூச்சி உருண்டை (நே்ப்த்தலீன் உருண்டை)

Mould = பூஞ்சணம்

Mould = அச்சு

Mucus = சளி

Musk = கஸ்தூரி

Naphtha, light = எளிதில் கொதிக்கும் மண்ணெண்ணெய்

Naphthalene = நே்ப்த்தலீன்

Narcotic = போதையால் உணர்வகற்று மருந்து

Natural gas = இயற்கை வாயு

Negative = பிரதி மூலம்

Negative = நெகட்டிவு

Negative = படிமுதல்

Negative = எதிரான

Neon = நியான்

Neutralise = நடுநிலைப் படுத்தல்

Nickel = நிக்கல்

Night blindness = மாலைக் கண்

Nitrates = நைட்ரேட்டுகள்

Nitration = நைட்ரேட் ஆக்குதல்

Nitre = வெடி பொட்டாஷ்

Nitre = நைட்டர்

Nitric acid = அக்கினித் திராவகம்

Nitric acid = நைட்ரிக் அமிலம்

Nitrogen fixation = நைட்ரஜன் ஊன்றுகை

Nitroglycerine = நைட்ரோ கிளிசரின்

Nitrous oxide = நைட்ரஸ் ஆக்சைடு

Nomenclature = பெயர்முறை

Nozzle = குழாய் மூக்கு

Nozzle = குழாய் நுனி

Nuclear energy = அணு ஆற்றல்

Nylon = நைலான்

Occlusion = ஆவியை உட்கொள்ளல்

Oil of winter green (imethyl salicylate) = விண்டர் கிரீன் தைலம்

Oil stone = சாணைக் கல்

Oil, heavy = அரிதில் கொதிக்கும் எண்ணெய்

Oil, light = எளிதில் கொதிக்கும் எண்ணெய்

Oil, middle = நடுக்கொதி தர எண்ணெய்

Oils, edible = உண்தகு எண்ணெய்கள்

Oils, mineral = கனிம (தாது) எண்ணெய்கள்

Oils, vegetable = தாவர எண்ணெய்கள்

Oleic acid = ஒலியீக் அமிலம்

Oleic acid = எண்ணெய் காடி

Oleomargarine = செயற்கை வெண்ணெய்

Optical glass = ஒளியியல் கண்ணாடி

Ore = கனிமம்

Ore = (தாது)

Organic compounds = உயிர்க்கூட்டுப் பொருள்கள்

Organic compounds = (கரிமப் பொருள்கள்)

Organisms = உயிரினங்கள்

Organisms = உயிரிகள்

Orientation = ஒரு நெறிப்படுத்த

Oscillation = விரைவலைவு

Oscillation = அலைவு

Osmosis = (சவ்வூடு பாய்தல்)

Osmosis = ஆஸ்மாசிஸ்

Over-barden = மீச்சுமை

Over-barden = மேற்பளு

Oxidation = ஆக்ஸிஜன் ஏற்றம்

Oxidation = தீயக ஏற்றம்

Oxides = ஆக்சைடுகள்

Oxygen = உயிர்வாயு

Oxygen = ஆக்ஸிஜன்

Oxygen = தீயகம்

Ozone = ஓசோன்

Paint = பூச்சு

Palmitic acid = பாமிட்டிக் அமிலம்

Palmitic acid = பனைக் காடி

Paludrine = பால்யுட்ரீன்

Pangent = நெடியுள்ள

Paraffin wax = பாரஃபின் மெழுகு

Paraffins = மெழுகு - எண்ணெய் வகைகள்

Paraffins = ப்பாரஃபின் வகைகள்

Penicillin = பெனிசிலின்

Penicillium notatom = பெனிசிலியம் நொட்டேட்டம்

Penicillium notatom = பெனிசிலின்' காளான்

Percolation = கசிவிறக்கம்

Perfumes = வாசனைகள்

Permeable = ஊடுருவத்தக்க

Permitted organic dyes = இசைவு பெற்ற சாயங்கள்

Permutit = ப்பர்மியுட்டிட்

Perspex = ப்பெர்ஸ்ப்பெக்ஸ் பிளாஸ்டிக்கு

Petrified = கல்லான

Petrol = பெட்ரோல்

Petroleum = பெட்ரோலியம்

Petroleum ether = பெட்ரோலிய ஈதர்

Petrology = பாறை இயல்

Pharmaceuticals = மருந்துப் பொருள்கள்

Phenol = ஃபீனால்

Phenol-formaldehyde Plastics (Bakclite) = ஃபீனால் ஃபார்மல்டிஹைடு பிளாஸ்டிக்குகள்

Phenol-formaldehyde Plastics (Bakclite) = பேக்லைட்டு

Phenolphthalein = ஃபீனால்ஃப்த்தேலீன்

Phenyl = ஃபீனைல்

Phosphates = ஃபாஸ்ஃபேட்டுகள்

Phosphorescence = பின்னும் ஒளிர்தல்

Phosphorescence = ஒளிவிடல்

Phosphoric acid = ஃபாஸ்ஃபாரிக் அமிலம்

Phosphorus = ஃபாஸ்ஃபரஸ்

Photo-chemistry = ஒளி இயைபு நூல்

Phthalic anhydride = த்தேலிக் அன்ஹைஹைட்ரைடு

Picric acid = ப்பிக்ரிக் அமிலம்

Pig-iron = வார்ப்பிரும்பு

Pigment = நிறப்பொருள்

Pitch = ப்பிட்ச் கட்டி

Pitch = தார் வண்டல்

Pith = உட்சோறு

Pith = நெட்டி

Plaster of paris = பாரில் சாந்து

Plaster of paris = உறை கண்ணம்

Plasticity = இளக்கம்

Plasticizers' = இளக்கும் பொருள்கள்

Plating = முலாம் பூசுதல்

Ply-wood = ஒட்டுப் பலகை

Pneumatic = காற்றாலியங்கும்

Polymerise = ஓரின மூலக்கூற்றுத் தொகுதி

Polysaccharides = பன்மைச் சேக்கரைடுகள்

Polystyrene resins = ப்பாலிஸ்ட்டைரீன்

Polystyrene resins = பிளாஸ்டிக்குகள்

Polythene = ப்பாலித்தீன்

Polyvinyl plastics = வினைல் பிளாஸ்டிக்குகள்

Potash glass = பொட்டாஷ் கண்ணாடி

Potassium chloride = பொட்டாஷிய க்குளோரைடு

Potassium permanganate = பொட்டாஷிய ப்பர்மாங்கனேட்டு

Power alcohol = எரி சாராயம்

Preservation = பாதுகாப்பு

Preservative = பாதுகாக்கும் பொருள்

Primary = முதல்நிலை

Procedure = செயல் முறை

Process = செய்ம்முறை

Producer gas = கரி வாயு

Product = உற்பத்திப் பொருள்

Prontosil = ப்ப்ராண்ட்டோசில்

Propellant explosive = உந்து வெடி

Protein' = புரோட்டீன்

Protein' = புரதம்

Pulverised = பொடித்த

Pumice = நுரைக்கல்

Purification = தூய்தாக்கல்

Purple = செந்நீலம்

Putty = மக்கு

Pyorrhea = எயிறழற்சி

Pyrethrum = ப்பைரீத்ரம் –[பூவிலிருந்து எடுத்த பூச்சிக் கொல்லி]

Pyrex glass = ப்பைரெக்ஸ் கண்ணாடி

Pyrotechny = வாண வெடிக் கலை

Pyroxylin = ப்பைராக்சிலின்

Quartz (Rock crystal) = குவார்ட்ஸ் (பாறைப் படிகம்)

Quartz (Rock crystal) = படிகக்கல்

Quaternary = நான்காம் நிலை

Quick lime = சுட்ட சுண்ணாம்பு

Quick silver(mercury) = பாதரசம்

Radioactivity = கதிரியக்கம்

Radium emanation = ரேடியத்தில் வரு ஆவி

Rayon = செயற்கைப் பட்டு

Rayon = ரேயான் பட்டு

Rayon Acetate = அசிட்டேட் பட்டு

Rayon Viscose = விஸ்க்கோஸ் பட்டு

Reaction (chemical) = ரசாயன மாற்றம்

Reagent = வினைப்படுத்து பொருள்

Receiver = கொள்கலம்

Rectified spirit = ஆவி வடித்த சாராயம்

Red lead = ஈயச் செந்தூரம்

Red lead = ஈயச் சிவப்பு

Reduction = ஆக்ஸிஜன் குறைப்பு

Reduction = தீயக இறக்கம்

Refining = மீத்தூய் தாக்கல்

Reflux = ரிஃப்ளக்ஸ் கொதிமுறை

Reflux = ஆவி மீள் கொதிமுறை

Refractory = வெப்பம் தாங்கவல்ல

Refractory = எளிதில் உருகா

Refrigeration = குளிர் ஊட்டம்

Refrigerator = குளிர்ஊட்டி

Re-inforcing = செருகுவலிவூட்டல்

Repellant = விலக்கு(ம்) பொருள்

Residue = வண்டல்

Resin = பிசின்

Resin synthetic = செயற்கைப் பிசின்

Resinous = பிசின் தொடர்புள்ள

Resinous = பிசின் போன்ற

Retarding agents = தடுக்கும் பொருள்கள்

Retott (still) = வாலைReversible

Riboflavin(Lactoflavin; Vitamin B-2) = ரிபோஃப்ளேவின்

Rolling = உருட்டுதல்

Rosin = ரோசனம்

Rouge = அயச்சிவப்பு

Rusting = துருப்பிடித்தல்

Saccharides = சேக்கரைடுகள்

Saccharin = சேக்கரின்

Safety film = எரிபடா ஃபிலிம்

Safety glass(Triplex glass) = சிதறாக் கண்ணாடி

Saffron = குங்குமப்பூ

Sagging = தொய்வு

Sal ammoniac = நவாச்சாரம்

Sal volatile = அம்மோனிய கார்பனேட்டு

Salicylic acid = சேலிசிலிக் அமிலம்

Salt petre = வெடியுப்பு

Salt petre = வெடி சோடா

Salting out = உப்பிட்டுப் பிரித்தல்

Salvarsan = சால்வர்சான்

Saponification = சோப்பாதல்

Saturate = நிறை நிலையாக்கல்

Saturate = பூரிதமாக்கல்

Scurvy = சொறி சிரங்கு

Sealing wax = முத்திரை அரக்கு

Seasoning = பாடம் பண்ணுதல்

Seasoning = பதப்படுத்தல்

Secondary = இரண்டாம் நிலை

Sedimentary rocks = படிவுப் பாறைகள்

Separating funnel = பிரிக்கும் புனல்

Shale = களிமண் பாங்கான பாறை

Shark-liver oil = சுறா எண்ணெய்

Shell-lac = அவல் அரக்கு

Sifting = சலித்தல்

Silicates = சிலிக்கேட்டுகள்

Silicones = சிலிக்கோன்கள்

Sizing = கஞ்சி ஏற்றுதல்

Sizing = மா வேற்றுதல்

Slag = கசடு

Sliver {gap}} = பட்டை

Slow-motion {gap}} = மெதுவியக்கம்

Slurry {gap}} = சேறு

Smell (odour, fragrance) = மணம்

Smelling salt {gap}} = முகர் உப்பு

Smelting {gap}} = உருக்கி எடுத்தல்

Soap stone {gap}} = மாக்கல்

Socket {gap}} = குழிவு

Soda ash {gap}} = சலவைச் சோடா

Sodium glutamate {gap}} = சோடிய குளூட்டமேட்டு

Sodium hydrosulphite (hydtose) = சோடிய ஹைட்ரோ - சல்ஃபைட்டு

Sodium hydroxide(caustic soda) = சோடிய ஹைட்ராக் சைடு(சோடாக்காரம்)

Sodium hypochlorite = சோடிய ஹைப்போகுளோரைட்டு

Sodium silicate = சோடிய சிலிக்கேட்டு

Sodium sulphide = சோடிய சல்ஃபைடு

Sodium sulphide = கரியுப்பு

Sodium sulphite = சோடிய சல்ஃபைட்டு

Soft glass = மென் கண்ணாடி

Solder = பற்றீயம்

Solder = பற்றாசு

Soldering iron = பற்றீயக் கோல்

Solubility = கரை திறன்

Solute = கரை பொருள்

Solution = கரைசல்

Solution dilute = செறிகுறை கரைசல்

Solution strong = செறிமிகு கரைசல்

Soporifics = தூக்க மருந்துகள்

Sorting = இனம் பிரித்தல்

Spark = பொறி

Spices = மசாலாப் பொருள்கள்

Spin = தற்சுழற்சி

Spinneret = துளை முகப்பு

Spinning = நூற்றல்

Spinning = சுழற்சி

Spirit = ஸ்பிரிட்

Spray paint = தூவான வர்ணம்

Spurt = பீறிடல்

Stable(un-stable) = நிலையான (நிலையற்ற)

Stain = கறை

Stainless Steel = துருவுறா எஃகு

Stainless Steel = கறைபடா எஃகு

Staphylococcii = ஸ்டாஃபிலோக்காக்கை(பாக்டீரிய) இனம்

Steam distillation = ஆவி மூலம் வடித்தல்

Stearic acid = ஸ்ட்டியரிக் அமிலம்

Stearin = ஸ்ட்டியரின்

Steel = எஃகு

Stereoscopic = மூவளவைத்தோற்ற

Sterilizing = கிருமியகற்றல்

Still (xctort) = வாலை

Stimulant = கிளர்வூட்டும் பொருள்

Stimulant = தூண்டு பொருள்

Strata = அடுக்கூ

Strata = படுகை

Streamlined shape = சரிவான வடிவம்

Streptococcii = ஸ்ட்ரெப்ட்டோகாக்கை (பாக்டீரிய) இனம்

Streptomycin = ஸ்ட்ட்ரெப்டோமைசின்

Structure = அமைப்பு

Strychnine = ஸ்ட்ட்ரிக்க்னைன் (எட்டிச் சத்து)

Styrene = ஸ்ட்டைரீன்

Sublimate = ஆவிப் படிவு

Substitute = பதிலி

Sucrose = (சுக்க்ரோஸ்) (அஸ்காச்)

Sucrose = சர்க்கரை

Sulpha drugs = சல்ஃபா மருந்துகள்

Sulphanamide = சல்ஃபனமைடு

Sulphates = சல்ஃபேட்டுகள்

Sulphonation = சல்ஃபொனேட்டாக்கல்

Sulphur = கந்தகம்

Sulphurdioxide = கந்தக டையாக்சைடு

Sulphuric acid = கந்தக அமிலம்

Supernatant liquid = தேறல் மேல் தெளிவு

Superphosphate = சூப்பர் ஃபாஸ்ஃபேட் உரம்

Surgery = (சத்திர சிகிச்சை)

Surgery = அறுவை மருத்துவம்

Sweetening agents = இனிப்பூட்டும் பொருள்கள்

Symbol = குறியீடு

Symmetry = சம அமைப்பு

Symmetry = சமச்சீர்

Symptoms = அறிகுறிகள்

Synthesis = சேர்த்தல்

Synthesis = தொகுத்தல்

Synthesis = தொகுப்பு

Synthetic drugs = செயற்கை மருந்துப் பொருள்கள்

Synthetic drugs dyes = செயற்கைச் சாயங்கள்

Synthetic drugs fibres = செயற்கை இழைகள்

Synthetic drugs Ghee = செயற்கை நெய் (வனஸ்பதி)

Synthetic drugs resins = செயற்கைப் பிளாஸ்டிக்குகள்

Systematic = முறைப்பட்ட

T, N. T. = ட்டி

T, N. T. = ட்டி

T, N. T. = என்

Talc = சீமைச் சுண்ணாம்புக் கல்

Talc = (டால்க்)

Talcum powder = முக (மாவு)ப் புவுடர்

Tallow = விலங்கின் கொழுப்பு

Tanning = தோல் பதனிடல்

Tannins = துவர்ப் பொருள்கள்

Tannins = ட்டேனின்கள்

Tartaric acid = ட்டார்ட்டாரிக் அமிலம்

Tartaric acid = புளியங்காடி

Temperature = வெப்பநிலை

Tempered glass = துவைச்சலூட்டிய கண்ணாடி

Tempering = துவைச்சலூட்டுதல் (கோயம்புத்தூர் வழக்கு)

Terra cotta = மட்கலைப் பொருள்கள்

Terramycin = ட்டெர்ராமைசின்

Terramycin = (மருந்து வகை)

Tertiary = மூன்றாம் நிலை

Tetraethyl lead = ஈய ட்டெட்ராஈதைல்

Therapy = மருத்துவம்

Therapy = சிகிச்சை

Thermoplastic = வெப்பத்தால் இளகவல்ல

Thermosetting = வெப்பத்தால் இறுக வல்ல

Thermostat = வெப்பநிலை– நிறுத்தி

Thiamin (Vitamin B-1) = த்தையாமின் (வைட்டமின் B-1)

Thinners = மெலிவூட்டிகள்

Thymol = ஓமச் சத்து

Thymol = த்தைமால்

Thyroxine = த்தைராக்சின் (தைராயிட் சுரப்பு நீர்)

Tin foil = வெள்ளீயத் தாள்

Tincture = (சாராயத்தைக் கொண்டு சத்தெடுத்த இறுப்பு)

Tincture = டிங்ச்சர்

Tinning = ஈயம் பூசுதல்

Tin-plating = ஈயந்தோய்த்தல்

Titanium dioxide = ட்டைட்டேனிய டையாக்சைடு

Tolerance (medical) = தாங்கு திறம்

Toluene = ட்டாலுவீன்

Toxin = உயிரி நச்சு

Toxin = ட்டாக்ஸின்

Translucent = ஒளி கசியவிடும்

Transparency = ஒளித் தெளிவு

Transverse = குறுக்கான

Trap = கிடை

Trap = பொறி

Triplex glass = ஒட்டுக்கண்ணாடி

Turbine = ட்டர்பைன்

Turbine = சுழலி

Turpentine = ட்டர்ப்பென்ட்டைன்

Turpentine = மர எண்ணெய்

Ultramarine = சலவை நீலம்

Ultramicroscope = அல்ட்ட்ரா நுண் பெருக்கி

Ultramicroscope = அல்ட்ட்ரா மைக்ராஸ்கோப்

Ultramicroscope = துன்னணுப் பெருக்கி

Ultra-violet (Infra-red) = அல்ட்ட்ரா வயலெட் (கீழ்ச் சிவப்பு)

Ultra-violet (Infra-red) = புற ஊதா

Uranium = யுரேனியம்

Uranium yellow = யுரேனிய மஞ்சள்

Urea = மூத்திர உப்பு

Urea = யூரியா

Urea-formaldehyde plastics = யூரியா ஃபார்மல்டிஹைடு பிளாஸ்டிக்குகள்

Uric acid = மூத்திரக்காடி

Uterus = கருப்பை

Vaccination (Inocculation) = வாக்க்சின் ஏற்றல்

Vaccination (Inocculation) = பகைப்பால் ஏற்றல்

Vaccination (Inocculation) = தடுப்பு ஊசி)

Vaccination (Inocculation) = (இனாகுலேஷன்

Vaccine = வேக்க்சின் பகைப்பில்

Vaccuum = வெற்றிடம்

Vanillin = வேனில்லின்

Vapour pressure = ஆவியழுத்தம்

Variety = வகை

Vehicle, paint (medium for paint) = பூச்சு வாயில்

Vermilion = வெர்மிலியான்

Vinegar = வினிகர் காடி

Vinyl = வினைல்

Violet = ஊதா

Viscose silk = விஸ்க்கோஸ் பட்டு

Vital force = உயிராற்றல்

Vitamins = சத்துப் பொருள்கள்

Vitamins = உணவுச் சத்து

Vitamins = வைட்டமின்கள்

Volume = பருமனளவு

Vulcanite = வல்க்கனைட்டு

Vulcanize = ரப்பர் பதனிடல்

Water gas (Hydrogen) = நீர் வாயு

Water gas (Hydrogen) = நீரகம்

Water glass (Sod. silicate) = சோடிய சிலிக்கேட்டு

Water, Acidulous = அமில நீர்

Water, Alkaline = கார நீர்

Water, Ferruginous = அய நீர்

Water, Hepatic = கந்தக நீர்

Water, Mineral = கனிம நீர்

Weed killer = களை கொல்லி

Weighting = நிறையூட்டல்

Welding = உருக்கி இணைத்தல்

Welding = இணைத்தல்

Welding = இணைப்பு

White arsenic = வெள்ளைப் பாஷாணம்

White lead = ஈய வெள்ளை

Wood (alcohol) spirit = மரச் சாராயம்

Wood pulp = மரக்கூழ்

Wrought (soft) iron = தேனிரும்பு

X-ray = எக்ஸ் கதிர்

Yeast = ஈஸ்ட்டு (காடிச் சத்து)

Zeolite = சியோலைட்

Zinc oxide = ஜின்க் ஆக்சைடு

Zinc sulphide = ஜின்க் சல்ஃபைடு

Zinc white = நாக வெள்ளை